



TAMIL NADU GOVERNMENT GAZETTE

PUBLISHED BY AUTHORITY

No. 51]

CHENNAI, WEDNESDAY, DECEMBER 18, 2019
Margazhi 2, Vikari, Thiruvalluvar Aandu-2050

Part II—Section 2

Notifications or Orders of interest to a section of the public
issued by Secretariat Departments.

NOTIFICATIONS BY GOVERNMENT

CONTENTS

	Pages.		Pages.
BACKWARD CLASSES, MOST BACKWARD CLASSES AND MINORITIES WELFARE DEPARTMENT		LABOUR AND EMPLOYMENT DEPARTMENT	
Waqf Act:—Appointment of certain person as District Revenue Officer as Chief Executive Officer of the Tamil Nadu Waqf Board	930	Industrial Disputes Act:— Transfer and Posting of Certain Official as Principal District Judge, Thoothukudi as Presiding Officer, Labour Court, Hosur in Krishnagiri District	930
TAMIL DEVELOPMENT AND INFORMATION DEPARTMENT		Industrial Tribunal for Adjudication	931
Tamil University Act:— Nomination of Five Members to the Senate of Tamil University, Thanjavur for certain period	930	Labour Courts for Adjudication	931-932
Nomination of One Academic Expert to the Syndicate of Tamil University, Thanjavur for certain Period..	930	பள்ளிக் கல்வித் துறை	
		[பள்ளிக் கல்வி - மேல்நிலைப் பாடத்திட்டம் - மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டில் மாநில அளவிலான அரசு பொதுத் தேர்வு நடத்துதல்-ஆணை வெளியிடப்படுகிறது]	
		திருத்த அறிவிக்கை	933

NOTIFICATIONS BY GOVERNMENT

BACKWARD CLASSES, MOST BACKWARD CLASSES
AND MINORITIES WELFARE DEPARTMENT**Appointment of certain person as District Revenue Officer
as Chief Executive Officer of the Tamil Nadu Waqf
Board under the Waqf Act.**

[G.O. (2D) No. 16, Backward Classes, Most Backward Classes and Minorities Welfare(T1), 29th November 2019, கார்த்திகை 13, விகாரி, திருவள்ளூர் ஆண்டு-2050.]

No.II(2)/BCMBCMW/977/2019.—In exercise of the powers conferred by sub-section (1) of Section 23 of the Waqf Act, 1995, (Central Act 43 of 1995), the Governor of Tamil Nadu, hereby appoints Thiru R. Jainulaptheen, District Revenue Officer as Chief Executive Officer of the Tamil Nadu Waqf Board.

A. KARTHIK,
Secretary to Government.

TAMIL DEVELOPMENT AND INFORMATION
DEPARTMENT**Notifications under the Tamil University Act****Nomination of Five Members to the Senate of Tamil
University, Thanjavur for certain period under the Act.**

[G.O. (D) No. 149, Tamil Development and Information (TD 2-1) 22nd November 2019, கார்த்திகை 6, விகாரி, திருவள்ளூர் ஆண்டு-2050.]

No.II(2)/TDI/978/2019.—Under item (a) of - 'Class II - Other Members' of sub-sections (2) and (3) of Section 18 of the Tamil University Act, 1982 (Tamil Nadu Act 9 of 1982), the Governor of Tamil Nadu, hereby nominates the following members to the Senate of Tamil University, Thanjavur for a period of three years with effect from the 19th August 2019:-

1. Dr. K. Jayabalan,
Associate Professor of Tamil,
Government Arts College (Autonomous),
Nandanam, Chennai-35,
Res: B-33, TNHB Quarters,
Mogappair Road, Thirumangalam, Chennai-40.
2. Dr. S. Ravichandran,
Assistant Professor, Department of Tamil,
The Rajah's College of Sanskrit and Tamil Studies,
Thiruvaiyaru (Po), Thanjavur,
Res: No.87, Subbu Illam, Sriram Nagar,
Thiruvaiyaru (Po),
Thanjavur District -613 204.
3. Dr. K. Manokaran,
Head of Department of Tamil (Retd),
Sri Pushpam College (Autonomous),
Poondi - 613 503, Thanjavur District,
Res: 5/54, LIC Colony West Extension,
Medical College Road, Thanjavur - 613 007.

4. Dr. J. Krishnan,
Head of the Department of Sanskrit,
Pondicherry University,
Kalapet, Puducherry,
Res: No.5, First Floor, Sri Sudarshan Apartments,
Thirumal Street, Nandha Nagar,
Sellaperumalpet, Lawspet, Puducherry-605 008.

5. Dr. V. Thamilarasi,
Assistant Professor of Tamil,
M.R. Government Arts College,
Mannargudi, Thanjavur District;
Res: 37-J, Aruna Nagar, V.O.C. Road,
Mannargudi-614 001.

**Nomination of One Academic Expert to the Syndicate
of Tamil University, Thanjavur for certain period
under the Act.**

[G.O. (D) No. 150, Tamil Development and Information (TD 2-1) 22nd November 2019, கார்த்திகை 6, விகாரி, திருவள்ளூர் ஆண்டு-2050.]

No.II(2)/TDI/979/2019.—Under item (b) of 'Class II - Other Members' of sub-section (2) of Section 21 of the Tamil University Act, 1982 (Tamil Nadu Act 9 of 1982), the Governor of Tamil Nadu, hereby nominates Dr. S. Amutha, Head of the Department of Tamil, Government Arts College for women, Pudukottai as a member to the Syndicate of Tamil University, Thanjavur for a period of three years with effect from the 26th August 2019:-

MAGESAN KASIRAJAN,
Secretary to Government.

LABOUR AND EMPLOYMENT DEPARTMENT

**Transfer and Posting of Certain Official as Principal District
Judge, Thoothukudi as Presiding Officer, Labour
Court, Hosur in Krishnagiri District under the Industrial
Disputes Act.**

[G.O. Ms. No. 229, Labour and Employment (D2), 28th November 2019, Karthigai 12, Vikari, Thiruvalluvar Aandu-2050.]

No.II(2)/LE/980/2019.—In exercise of the powers conferred by Section 8 of the Industrial Disputes Act, 1947, (Central Act XIV of 1947), the Governor of Tamil Nadu hereby orders as follows:—

Sl.No.	Name and Designation	Transferred and posted as
(1)	(2)	(3)
1.	Thiru M. Suresh Viswanath, Principal District Judge, Thoothukudi.	Presiding Officer, Labour Court, Hosur in Krishnagiri District.

Disputes between Workmen and Managements referred to Industrial Tribunal for Adjudication.

ராயல் என்பீல்டு லிமிடெட், ஓரகடம்

[அரசாணை (டி) எண் 636, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (அ2)த் துறை, 7 நவம்பர் 2019, ஐப்பசி 21, விகாரி, திருவள்ளூர் ஆண்டு-2050.]

No.II(2)/LE/981/2019.—இந்த ஆணையின் இணைப்பில் குறிப்பிட்டுள்ள பொருள் தொடர்பாக, காஞ்சிபுரம் மாவட்டம் ஓரகடத்தில் அமைந்துள்ள ராயல் என்பீல்டு லிமிடெட் என்ற நிறுவனத்திற்கும் ராயல் என்பீல்டு எம்ப்ளாயீஸ் யூனியன் என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்சங்கங்கள் சட்டம், 1947 பிரிவு 25U-ன் கீழ் தொழிலாளர் விரோத நடவடிக்கை தொடர்பாக தொழிற்சங்கம் எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்;

மேற்சொன்ன தகராறை சென்னை, தொழிற்சங்கப்பாயத்தின் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்;

1947-ஆம் ஆண்டு தொழிற்சங்கங்கள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் மேற்சொன்ன தகராறு, சென்னை, தொழிற்சங்கப்பாயத்தின் தீர்ப்புக்காக அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.

மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்சங்கங்கள் சட்டத்தின் 10(2A) பிரிவின் கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்காமாறு, சென்னை, தொழிற்சங்கப்பாயம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இணைப்பு

எழுவினா

நிறுவனத்தில் தொழிற்சங்கம் இயங்கி வரும் நிலையில் புதிய அமைப்பு (Forum) ஒன்றை துவங்க நிர்வாகம் முயற்சிப்பதாகவும் இது நிர்வாகத்தின் தொழிலாளர் விரோத நடவடிக்கை என்றும் அதற்காக தொழிற்சங்கங்கள் சட்டம், 1947 பிரிவு 25U-ன் கீழ் தண்டிக்காமாறு கோரும் தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்க.

டாங்சன் ஆட்டோமோட்டிவ் இந்தியா பிரைவேட் லிமிடெட்

[அரசாணை (டி) எண் 637, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (அ2)த் துறை, 7 நவம்பர் 2019, ஐப்பசி 21, விகாரி, திருவள்ளூர் ஆண்டு-2050.]

No.II(2)/LE/982/2019.—இந்த ஆணையின் இணைப்பில் குறிப்பிட்டுள்ள பொருள் தொடர்பாக, காஞ்சிபுரம் மாவட்டம், இருங்காட்டுக்கோட்டை சிப்காட் தொழிற்பூங்காவில் அமைந்துள்ள டாங்சன் ஆட்டோமோட்டிவ் இந்தியா பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்திற்கும் பொதுத் தொழிலாளர்கள் சங்கம் (CITU) என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே 113 தொழிலாளர்களை 12-03-2018 அன்று முதல் நிர்வாகம் ஆட்குறைப்பு செய்ததை இரத்து செய்யக் கோரி தொழிற்சங்கம் எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்;

மேற்சொன்ன தகராறை சென்னை, தொழிற்சங்கப்பாயத்தின் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்;

1947-ஆம் ஆண்டு தொழிற்சங்கங்கள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் மேற்சொன்ன தகராறு, சென்னை, தொழிற்சங்கப்பாயத்தின் தீர்ப்புக்காக அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.

மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்சங்கங்கள் சட்டத்தின் 10(2A) பிரிவின் கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்காமாறு, சென்னை, தொழிற்சங்கப்பாயம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இணைப்பு

எழுவினா

டாங்சன் ஆட்டோமோட்டிவ் இந்தியா பிரைவேட் லிமிடெட் (Dongsan) என்ற நிர்வாகம் டாங்சன் ஆட்டோமோட்டிவ் இந்தியா பிரைவேட் லிமிடெட் (Dongsung) என்ற நிர்வாகத்திற்கு நிறுவன மாற்றம் என்ற பெயரில் (Transfer of Undertaking) 113 தொழிலாளர்களை 12-03-2018 அன்று முதல் ஆட்குறைப்பு செய்துள்ளதை இரத்து செய்து தொழிலாளர்களுக்கு மீண்டும் வேலை பெற்றுத் தருமாறு கோரும் தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்க.

Disputes between Workmen and Managements referred to Labour Courts for Adjudication.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (திருநெல்வேலி) லிமிடெட், நாகர்கோவில்.

[அரசாணை (டி) எண் 628, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (பி1)த் துறை, 4 நவம்பர் 2019, ஐப்பசி 18, விகாரி, திருவள்ளூர் ஆண்டு-2050.]

No.II(2)/LE/983/2019.—இந்த ஆணையின் இணைப்பில் குறிப்பிட்டுள்ள பொருள் தொடர்பாக, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (திருநெல்வேலி) லிமிடெட், நாகர்கோவில் என்ற நிர்வாகத்திற்கும் தமிழக அரசு போக்குவரத்து தொழிலாளர் சங்கம், (சிஐஐயூ) நாகர்கோவில் என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்சங்கம் எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்;

மேற்சொன்ன தகராறை நீதிமன்ற தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்;

1947-ஆம் ஆண்டு தொழிற்சங்கங்கள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் மேற்சொன்ன தகராறு, திருநெல்வேலி தொழிலாளர் நீதிமன்றத் தீர்ப்புக்காக அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.

மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்சங்கங்கள் சட்டத்தின் 10(2A) பிரிவின் கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்காமாறு, திருநெல்வேலி தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இணைப்பு

எழுவினா

திரு. B.B. சந்திரன், ஓட்டுநருக்கு (பணி எண்.7007) ஊதிய உயர்வை வருங்காலத்தில் பாதிக்கும் வண்ணம் மூன்று வருடங்கள் நிறுத்தி வைத்து நிர்வாகம் வழங்கிய 25-07-2015 நாளிட்ட தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதுதானா? ஆமெனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

[அரசாணை (டி) எண் 634, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (பி1)த் துறை, 6 நவம்பர் 2019, ஐப்பசி 20, விகாரி, திருவள்ளூர் ஆண்டு-2050.]

No.II(2)/LE/984/2019.—இந்த ஆணையின் இணைப்பில் குறிப்பிட்டுள்ள பொருள் தொடர்பாக, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (திருநெல்வேலி) லிமிடெட், நாகர்கோவில் என்ற நிர்வாகத்திற்கும் தமிழக அரசு போக்குவரத்து தொழிலாளர் சங்கம், (சிஐடியூ) நாகர்கோவில் என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற் தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்;

மேற்சொன்ன தகராறை நீதிமன்ற தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்;

1947-ஆம் ஆண்டு தொழிற்சாராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவினும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் மேற்சொன்ன தகராறை, திருநெல்வேலி தொழிலாளர் நீதிமன்றத் தீர்ப்புக்காக அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.

மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்சாராறுகள் சட்டத்தின் 10(2A) பிரிவின்கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக் குமாறு, திருநெல்வேலி தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இணைப்பு

எழுவினா

திரு. கே. செல்வமணி, ஓட்டுநருக்கு (பணி எண் 3809) ஊதிய உயர்வை வருங்காலத்தில் பாதிக்கும் வண்ணம் இரண்டு வருடங்கள் நிறுத்தி வைத்து நிர்வாகம் வழங்கிய 19-11-2017 நாளிட்ட தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதானா? ஆமெனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (மதுரை) லிமிடெட், மதுரை.

[அரசாணை (டி) எண் 668, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (பி2)த் துறை, 25 நவம்பர் 2019, கார்த்திகை 9, விகாரி, திருவள்ளூர் ஆண்டு-2050.]

No.II(2)/LE/985/2019.—இந்த ஆணையின் இணைப்பில் குறிப்பிட்டுள்ள பொருள் தொடர்பாக, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (மதுரை) லிமிடெட், மதுரை என்ற நிர்வாகத்திற்கும், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தேசிய தொழிலாளர் சங்கம், (INTUC), மதுரை என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்சாராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்;

மேற்சொன்ன தகராறை நீதிமன்ற தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்;

1947-ஆம் ஆண்டு தொழிற்சாராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவினும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாடு ஆளுநர் அவர்கள், மேற்சொன்ன தகராறு, மதுரை தொழிலாளர் நீதிமன்றத் தீர்ப்புக்காக அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.

மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்சாராறுகள் சட்டத்தின் 10(2A) பிரிவின்கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட

நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக் குமாறு, மதுரை தொழிலாளர் நீதிமன்றத்தை கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இணைப்பு

எழுவினா

திரு. G. ஜெகதீசன், ஓட்டுநருக்கு (பணி எண் DR 12457), வருடாந்திர ஊதிய உயர்வை பதினெட்டு மாத காலத்திற்கு அதன் திரண்ட பயனுடன் நிறுத்தம் செய்து, நிர்வாகம் வழங்கிய 30-05-2017 நாளிட்ட உத்தரவை இரத்து செய்ய வேண்டும் என்ற தொழிற் சங்கத்தின் கோரிக்கை நியாயமானதா?

ஆம் எனில், உரிய உத்தரவுகள் பிறப்பிக்கவும்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மதுரை லிமிடெட், திண்டுக்கல் மண்டலம்

[அரசாணை (டி) எண் 672, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (பி1)த் துறை, 25 நவம்பர் 2019, கார்த்திகை 9, விகாரி, திருவள்ளூர் ஆண்டு-2050.]

No.II(2)/LE/986/2019.—இந்த ஆணையின் இணைப்பில் குறிப்பிட்டுள்ள பொருள் தொடர்பாக, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், மதுரை லிமிடெட், திண்டுக்கல் மண்டலம் என்ற நிர்வாகத்திற்கும், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் RMTTC, ஓர்க்கர்ஸ் யூனியன், ஏஐடியூசி, திண்டுக்கல் என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்சாராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்;

மேற்சொன்ன தகராறை நீதிமன்ற தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்;

1947-ஆம் ஆண்டு தொழிற்சாராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவினும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் மேற்சொன்ன தகராறை திருச்சிராப்பள்ளி, தொழிலாளர் நீதிமன்றத் தீர்ப்புக்காக அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.

மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்சாராறுகள் சட்டத்தின் 10(2A) பிரிவின்கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக் குமாறு, திருச்சிராப்பள்ளி தொழிலாளர் நீதிமன்றத்தை கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இணைப்பு

எழுவினா

திரு. A. முருகன், நடத்துநருக்கு (பணி எண்.62322), அன்னார் பெற்று வந்த அடிப்படை சம்பளத்தில் இருந்து இறக்கம் செய்து நடத்துநர் பதவியில் ஆரம்ப அடிப்படை சம்பளம் ரூ.5200/-ல் (Pay Band ரூ.5200-20200) நிர்ணயம் செய்து நிர்வாகம் வழங்கிய 09-12-2011 நாளிட்ட உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதா? ஆம் எனில், உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

முகமது நசிமுத்தின்,
அரசு முதன்மைச் செயலாளர்.

பள்ளிக்கல்வித் துறை

[பள்ளிக்கல்வி - மேல்நிலைப் பாடத்திட்டம் - மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டில் மாநில அளவிலான அரசு பொதுத் தேர்வு நடத்துதல், ஆணை வெளியிடப்படுகிறது.]

திருத்த அறிவிக்கை

[அரசுக் கடித (நிலை) எண். 215, பள்ளிக் கல்வி (அ.தே.)த் துறை, நாள் 22-11-2019]

[அரசாணை (நிலை) எண். 214, பள்ளிக்கல்வி (அ.தே.)த் துறை 22 நவம்பர் 2019, கார்த்திகை 6, விகாரி, திருவள்ளூர் ஆண்டு-2050.]

No.II(2)/SE/987/2019.—**தமிழ்நாடு அரசிதழ்** வெளியீடு எண் 24, நாள் 14-6-2017, பாகம் II—பிரிவு 2-ல் பக்க எண் 544-547 அறிவிக்கை எண் II(2)/SE/490/2017, அரசாணை (நிலை) எண் 100, பள்ளிக் கல்வி (அ.தே.)த் துறை நாள்: 22 மே 2017, வைகாசி 8, ஹேவிளம்பி, திருவள்ளூர் ஆண்டு-2048-க்கு கீழ்க்கண்டவாறு திருத்தம் வெளியிடப்படுகிறது.

திருத்தம்

அரசாணை (நிலை) எண் 100, பள்ளிக் கல்வி (அ.தே.)த் துறை, 22 மே 2017, பக்க எண் 546-ல் அரசாணை பத்தியில் வரிசை எண் 12(உ)ல்

(உ) மேலும் தற்போது நடைமுறையில் உள்ள 3 மணி நேர பொதுத்தேர்வின் கால அளவைத் தேர்வு முறையில் கொண்டு வந்துள்ள புதிய மாற்றத்தை கருத்தில் கொண்டு வினாக்களைக் குறைத்து 2 1/2 மணி நேரமாகக் குறைக்கப்படுகிறது.

என்றிருப்பதை

(உ) “புதிய பாடத்திட்டத்தில் தேர்வெழுதும் மாணவர்களின் நலன் கருதி, மார்ச் 2020 பருவம் முதல் நடத்தப்படும் மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத் தேர்வுகளுக்கான தேர்வு நேரம் 2 1/2 மணி நேரத்திலிருந்து 3 மணி நேரமாக அதிகரிக்கப்படுகிறது”.

என திருத்தி வாசிக்கவும்.

பிரதீப் யாதவ்,
அரசு முதன்மைச் செயலாளர்.